தனியாருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தனியாருக்கு அங்காடி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 25,421 முழு நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 8,857 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 34,278 நியாய விலைக் கடைகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. இதிலே நிதிச் சுமை, நடைமுறைச் சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை மாண்புமிகு அம்மா அவர்களுடைய பார்வைக்கு எடுத்துச்சென்று, பரிசீலிக்கப்படும் என்பதனை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 265, மாண்புமிகு உறுப்பினர் திரு. சு. குணசேகரன், மாண்புமிகு தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

265—

குளிர்சாதனப் பேருந்து

***44395—திரு. சு. குணசேகரன்:**

மாண்புமிகு தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் குளிர்சாதனப் பேருந்து இயக்க அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. பி. தங்கமணி, தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் படுக்கை வசதியுடன்கூடிய குளிர்சாதனப் பேருந்தை இயக்குவது குறித்து தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. சு. குணசேகரன் அவர்கள், இருக்கையில் இல்லை. மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். ஆறுமுகம் அவர்கள்.*

2015 செப்டம்பர் 15]

திரு. எம். ஆறுமுகம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வால்பாறை கேரளா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதி கிட்டத்தட்ட 25 ஆண்டு காலமாக வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு அரசு போக்குவரத்துப் பேருந்து சென்று கொண்டிருந்தது. தற்போது அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு தொடர்ந்து அப்பேருந்து சென்று வருவதற்கும், அத்துடன் வால்பாறையிலிருந்து பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கு அரசுப் பேருந்து விடுவதற்குமான நடவடிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொள்வார்களா என அறிய விரும்புகிறேன்.*

முற்பகல் 10-50

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. பி. தங்கமணி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை என்று நினைக்கின்றேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 266, மாண்புமிகு உறுப்பினர் திரு. ம. குணசேகரன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள்.*

266—

ஆயத்த ஆடைகள் மையம்

***37454 திரு. ம. குணசேகரன்:**

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—